



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண். 44]

சென்னை, புதன்கிழமை, நவம்பர் 6, 2024
ஐப்பசி 20, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055

பகுதி VI—பிரிவு 1 இன் இணைப்பு

துறைத் தலைவர்களுடைய அறிவிப்புகள்

1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)ன் கீழ் அறிவிக்கை

(ந.க. எண். 8010/இ1/2023)

தமிழ்நாடு அரசிதழ் எண்.23, நாள். 05.06.2024-ன்படி பிரசுரம் செய்யப்பட்டு இவ்வலுவலக கடித எண் 8010/இ1/2023, நாள்.02.07.2024-ன்படி மேற்படி அரசிதழ் நகல் சம்பந்தப்பட்ட சங்க முகவரியான 6-12-15, ஜவுளிக்கடை பஜார், உசிலம்பட்டி என்ற முகவரிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மீண்டும் மேற்படி சங்கம் அம்முகவரியில் செயல்படவில்லை என்று தெரிவித்து இவ்வலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் 04.07.2024ல் திரும்ப வரப்பெற்றுள்ளது.

எனவே சங்கம் செயல்படாத நிலையில் உள்ளதாலும் அரசிதழ் அறிவிப்பு 05.06.2024ல் வெளியாகி 3 மாதத்திற்குள் இச்சங்க கலைப்பு குறித்து எதிர்ப்புகள் பெறப்படாத நிலையிலும், இதற்கு மறுக்கத்தக்க காரணங்களும், ஆதாரங்களும் தெரிவிக்கப்படாததும் கீழ்க் குறிப்பிட்ட சங்கத்தின் பெயர் சங்கப்பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-ன்படி சங்கப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செய்வதற்கான அறிவிப்பு அரசிதழில் பிரசுரம் செய்ய கேட்டுக்கொள்கிறேன். இந்த அறிவிப்பு பிரசுரமான நாளில் இருந்து இச்சங்கம் கலைக்கப்பட்டதாக கருதப்படும் என்று இறுதியாக அறிவிக்கப்படுகிறது.

படிவம்

வரிசை எண்.	சங்கத்தின் பதிவு எண் மற்றும் வருடம்	சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி
(1)	(2)	(3)
1	98/1991	உசிலம்பட்டி நடாத்தி இந்து நாடார் உறவின்முறை பேரவை, 6-12-15, ஜவுளிக்கடை பஜார், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்.

மதுரை (தெற்கு),
2024 அக்டோபர் 16.

த. பூபதி,
சங்கங்களின் பதிவாளர் மற்றும்
மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்), (கூ.பொ).

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சத் துறை ஆணையரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.

DTP—VI-1-T-Sup (44)